



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்

அல்மனார் கல்லூரி (கூட்டிணைத்தல்)

அல்மனார் கல்லூரியைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்

வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹுணைஸ் பாறாக்
அவர்களால் 2013, ஒற்றோபர் மாதம் 09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது

(2013, செத்தெம்பர் மாதம் 23 ஆம் திகதியன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது)

பாராளுமன்றத்தால் அச்சிடப்பணிக்கப்பட்டது

[270 ஆம் சட்டமூலம்]

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதிப்பிக்கப்பெற்றது
கொழும்பு 5, அரசாங்க வெளியீட்டலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்

விலை : ரூபா 8.00

தபாற் செலவு : 5.00

அல்மனார் கல்லூரி (கூட்டிணைத்தல்)

அல்மனார் கல்லூரியைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டம்

“அல்மனார் கல்லூரி” என அழைக்கப்படுவதும் அறியப்படுவது முன்னுரை.
மான கல்லூரியொன்று அதன் உறுப்பினர்களால் இணங்கிக்
கொள்ளப்பட்ட விதிகளுக்கிணங்கச் சொல்லப்பட்ட கல்லூரியுடன்
தொடர்புபட்ட எல்லாக் கருமங்களையும் பயனுற நிறைவேற்றிக்
5 கொண்டாடத்தும் நோக்கத்துக்காக புது காத்தான்குடி 3 இல்
தாபிக்கப்பட்டுள்ளதாலாலும் :

அத்துடன் சொல்லப்பட்ட கல்லூரி எப்பல்வேறு குறிக்கோள்
களுக்காகவும், கருமங்களுக்காகவும் உருவாக்கப்பட்டதோ
அப்பல்வேறு குறிக்கோள்களையும் கருமங்களையும் இதுவரை
15 வெற்றிகரமாக நிறைவேற்றியும் கொண்டாடத்தியும் வந்துள்ள
தாலாலும், அது கூட்டிணைக்கப்பட விண்ணப்பித்துள்ளதாத
லாலும் அவ்விண்ணப்பத்தை அனுமதித்தல் பொதுமக்கள்
நன்மைக்காக இருக்குமாதலாலும் :

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்
15 தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :-

1. இச்சட்டம், 2013 ஆம் ஆண்டின் ஆம் இலக்க, அல்மனார் கருக்கப்
கல்லூரி (கூட்டிணைத்தல்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம். பெயர் .

2. இச்சட்டம் தொடங்கும் திகதியிலிருந்தும் அதன் பின்னரும் அல்மனார்
தற்போது குறித்த அல்மனார் கல்லூரி (இதனகத்துப்பின்னர் கல்லூரியைக்
20 “கல்லூரி” எனக் குறிப்பீடுசெய்யப்படும்) அத்தகைய அவ்வெண் கூட்டிணைத்தல்.
ணிக்கையினரான உறுப்பினர்களும், இதனகத்துப்பின்னர்
இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும், அதன்கீழ் ஆக்கப்படக்கூடிய
விதிகளுக்கும் அமைய உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்
ளப்படும் அத்தனை ஆட்களும் (இதனகத்துப்பின்னர்
25 “கூட்டுத்தாபனம்” எனக் குறிப்பீடுசெய்யப்படும்) “ அல்மனார்
கல்லூரி” என்ற பெயரின் கீழும், மகுடத்தின் கீழும் இடையறா
வழியுரிமை கொண்ட ஒரு கூட்டிணைக்கப்பட்ட குழுவாகவிருத்தல்
வேண்டும். அத்துடன், அது அப்பெயர்கொண்டு எல்லா நீதிமன்

றங்களிலும் வழக்குத் தொடுக்கலாமென்பதுடன், அதற்கெதிராக வழக்குத் தொடுக்கவும்படலாம், அத்துடன் பொது இலச்சினை யொன்றை வைத்திருக்கவும், பயன்படுத்தவும் விரும்பியாங்கு அதை மாற்றவும் அது முழுத் தத்துவமும், அதிகாரமும் கொண்ட 5 தாயிருத்தலும் வேண்டும்.

3. கூட்டுத்தாபனம் அமைக்கப்படுவதற்கான பொதுக் குறிக்கோள்கள் பின்வருவனவாதல் வேண்டுமென இத்தால் வெளிப்படுத்தப்படுகிறது:- கூட்டுத்தாபனத்தின் பொதுக் குறிக்கோள்கள்.

(அ) அரசு பாடசாலைகளில் கல்வியைப் பெறும் மாணவர்களது மார்க்கக் கல்வித் தேவையினை ஈடுசெய்தல் ;

(ஆ) இஸ்லாமிய மார்க்கக் கல்வியில் மாணவர்கள் விரும்பித் தெரிவுசெய்யும் விசேட துறைகளில் சிறப்புப் பயிற்சியளித்தல் ;

(இ) இக்கல்வி நிறுவனத்து மாணவர்களை சிறந்த தெளிவான மார்க்க அறிவுடையோராக மாற்றத்தல் ;

(ஈ) இஸ்லாமிய அறிவும், பண்பாடும்கொண்ட ஒரு புதிய தலைமுறையை உருவாக்குதல் ;

(உ) இஸ்லாமிய புத்திஜீவிகளை உருவாக்குவதற்கான அடித்தளமொன்றை இடுதல் ;

20 (ஊ) முஸ்லிம் சமூகத்துக்கு உள்ளேயும், முஸ்லிம் அல்லாதோருக்கு மத்தியிலும் இஸ்லாத்தை முன்வைக்கும் தகுதிவாய்ந்த பிரசாரகர்களை உருவாக்குதல் ;

(எ) அறபு மொழியை முஸ்லிம் சமூகத்துக்கு மத்தியில் பரப்புவதும், அறபு மொழியில் மேற்படிப்பைத் தொடர்வதற்குத் தகுதியானோரை உருவாக்குதலும் ;

25 (ஏ) முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழும் இந்நாட்டில் சிறுபான்மைக்கேயுரிய தனிப்பட்ட பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான இஸ்லாமியத் தீர்வை வழங்கும் ஆய்வாளர்களை உருவாக்குதல் ;

- (ஐ) ஏனைய மதங்களைப் பற்றிய அடிப்படை விளக்கங்
களைப் பெற்றுக்கொள்வதற்கான போதனைகளை
வழங்குதல் ;
- (ஒ) அவசியமான ஏனைய கற்கை நெறிகளையும் போதித்தல் ;
- 5 (ஒ) நாட்டில் நடைமுறையிலுள்ள ஏனைய கல்வித்துறைசார்
அரசாங்கப் பரீட்சைகளுக்குத் தோற்றுவதற்கான
ஏற்பாடுகளைச் செய்தலும், பயிற்றுவித்தலும் ;
- (ஒள) தொழில்நுட்பப் பாடங்களில் மாணவர்களுக்குப்
பயிற்சியளித்தல் ;
- 10 (க) சாத்தியமான சகல துறைகளிலும் உள்ள அறிவுகளை
மாணவர் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச்
செய்தல் ;
- (ச) சாத்தியமான மாணவர் தங்கிப் படிப்பதற்கான விடுதி
வசதிகளை அமைத்துக்கொடுத்தல் ; அத்துடன்
- 15 (ட) கல்லூரியின் நோக்கங்களை ஒத்த ஏனைய வெளி
நாட்டுக் கல்லூரிகளில் மாணவர் தொடர்ந்து பட்ட
மேற்படிப்புகளைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளைச்
செய்துகொடுத்தல்.
4. (1) கூட்டுத்தாபனத்தின் அலுவல்கள் அப்போதைக்கு கூட்டுத்தாப
20 வலுவிலிருக்கும் விதிகளுக்கிணங்க பணிப்பாளர் நாயகம், னத்தின்
கௌரவ செயலாளர், கௌரவ பொருளாளர் ஆகியோரையும் அலுவல்களை
அவ்விதிகளில் ஏற்பாடு செய்யப்படக்கூடியவாறும் அதற்கிணங்க முகாமை
வும் தெரிவுசெய்யப்பட்ட வேறு பதினொரு பேருக்குக் குறையாத
எண்ணிக்கையானோரையும் கொண்ட முகாமைக் குழுவொன்றின்
25 மூலம் நிருவகிக்கப்படுதல் வேண்டும்.
- (2) இக்கூட்டுத்தாபனத்தின் முதலாவது முகாமைக் குழு
இச்சட்டம் தொடங்கும் தேதிக்கு நேர்முந்திய நாளன்று பதவி
வகித்த குழுவாக இருத்தல் வேண்டும்.

5. இச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் வேறேதேனும் எழுத்
திலான சட்டத்திற்கும் அமைய, கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்
களை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் வங்கிக் கணக்குகளைத்
தொடங்கவும் நடாத்தவும் முடிவுறுத்தவும் பிணைப்பொறுப்புடன்
கூட்டுத்தாப
னத்தின்
பொதுத்
தத்துவங்கள் .
- 5 அல்லது பிணைப்பொறுப்பின்றிப் பணத்தைக் கடனெடுக்கவும்
அல்லது திரட்டவும், மானியக்கொடைகளையும் நன்கொடை
களையும் பெறவும் சேகரிக்கவும், கூட்டுத்தாபனத்தின் நிதிகளை
முதலீடு செய்யவும் அத்துடன் கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்
களை நிறைவேற்றுவதற்குத் தேவையான அலுவலர்களையும்
10 சேவையாளர்களையும் வேலையிலீடுபடுத்துதல், வேலைக்
கமர்த்துதல் மற்றும் வேலைநீக்கம் செய்தல் ஆகியவற்றுக்கான
தத்துவங்களுட்பட கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களை
அல்லது அவற்றுள் ஏதேனும் ஒன்றை சீர்படுத்துவதற்கு அல்லது
மேம்படுத்துவதற்குத் தேவையான அல்லது தகுந்த எந்த வகை
15 யிலேனும் எல்லாக் காரியங்களையும் செய்வதற்கும் நிறை
வேற்றுவதற்கும் அத்துடன் செயல்படுத்துவதற்குமான தத்து
வமும் கூட்டுத்தாபனத்துக்கு சட்டமுறையானதாதல் வேண்டும்.
6. (1) ஏதேனும் பொதுக்கூட்டத்தில் சமுகமாயிருந்து வாக்களித்
கும் உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத
20 வாக்குப் பெரும்பான்மைகொண்டு பின்வரும் கருமங்கள்
எல்லாவற்றுக்கும் அல்லது எவற்றுக்கும் இச்சட்டத்தின் ஏற்பாடு
களுடன் ஒவ்வாதனவாகவிராத விதிகளைக் காலத்துக்குக்காலம்
ஆக்குதல் கூட்டுத்தாபனத்துக்குச் சட்டமுறையானதாதல்
வேண்டும் :-
- 25 (அ) உறுப்பாண்மையை வகைப்படுத்தலும், உறுப்பினர்
களை அனுமதித்தலும், உறுப்பாண்மைக் கட்டணம்
விலக்குதலும் அல்லது அவர்கள் பதவியை விட்டு
விலகுதலும் ;
- 30 (ஆ) கூட்டுத்தாபனத்தினதும், பணிப்பாளர் சபையினதும்
கூட்டங்களைக் கூட்டுதலும், நடாத்துதலும் அவற்றில்
அவதானிக்கப்படவேண்டிய நடவடிக்கைமுறைகள்,
அவர்களது தத்துவங்களையும், கடமைகளையும்
பிரயோகித்தலும், புரிதலும் ;
- 35 (இ) கூட்டுத்தாபனத்தின் பல்வேறு அலுவலர்கள், முகவர்
கள், சேவையாளர்கள் என்பவரின் நியமனங்களும்,
தத்துவங்களும், கடமைகளும் மற்றும் பணிகளும் ;

(ஈ) பணிப்பாளர்கள் சபையினதும், கூட்டுத்தாபனத்தினதும் உறுப்பினராக வருவதற்கான தகைமைகள் ; அத்துடன்

(உ) கூட்டுத்தாபனத்தின் ஆதனத்தை நிருவகித்தலும், முகாமை செய்தலும்.

(2) கூட்டுத்தாபனத்தால் ஆக்கப்பட்ட ஏதேனும் விதிகள் இப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் விதியொன்று ஆக்கப்படுவதைப் போன்று அதேபோன்ற கூட்டத்திலும் அதே முறையிலும் திருத்தப்படலாம், மாற்றப்படலாம், ஒழிக்கப்படலாம் அல்லது 10 அதற்கு எதுவும் சேர்க்கப்படலாம்.

(3) கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர் ஒவ்வொருவரும் கூட்டுத்தாபனத்தின் விதிகளுக்கு அமைந்தோராதல் வேண்டும்.

7. இச்சட்டம் நடைமுறைக்கு வரும் திகதிக்கு நேர்முந்திய கல்லூரியினால் நாளன்று கல்லூரிக்குரிய எல்லாக் கடன்களும் பொறுப்புக்களும் செலுத்தப்படவுள்ளனவும் 15 கூட்டுத்தாபனத்தால் செலுத்தப்படுதலும் கொடுத்துத் தீர்க்கப்படுதலும் வேண்டுமென்பதுடன், அந்நாளன்று கல்லூரிக்கு செலுத்தப்படவுள்ளவருமதியாகவுள்ள எல்லாக் கடன்களும் செலுத்தப்படுதற்குரிய வுள்ளனவுமான கடன்கள் .

20 ஒப்பப்பணங்கள், உதவு தொகைகள் ஆகியனவும் இச்சட்டத்தின் நோக்கத்திற்காகக் கூட்டுத்தாபனத்துக்குச் செலுத்தப்படுதலும் வேண்டும்.

8. (1) கூட்டுத்தாபனம் அதன் சொந்த நிதியத்தைக் கொண்டு டிருத்தல் வேண்டுமென்பதுடன், இதற்கு முன்னரோ அல்லது இதன் பின்னரோ வெகுமதிகள், ஆணைகள், நன்கொடைகள், அங்கத்துவப் பணம், சந்தாப் பணம், கட்டணங்கள் அல்லது 25 அளிப்புகளாக எல்லாப் பணங்களும் பணிப்பாளர் சபையினால் தீர்மானிக்கும் ஒரு வங்கியில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கூட்டுத்தாபனத்தின் வரவுக்கு வைப்பிலிடப்படுதல் வேண்டும்.

(2) இச்சட்டத்தின்கீழ் கூட்டுத்தாபனத்தின் தத்துவங்களையும் 30 கடமைகளையும் பணிகளையும் பிரயோகிப்பதிலும், புரிவதிலும் நிறைவேற்றுவதிலும் கூட்டுத்தாபனத்தால் உற்பபடும் எல்லாச் செலவினங்களும் நிதியத்திலிருந்து செலுத்தப்படுதல் வேண்டும்.

9. கூட்டுத்தாபனம் ஏதேனும் கொள்வனவு, சந்தாப்பணம், நன்கொடை, மானியக் கொடை, இறுதி விருப்பாவணக் கையளிப்பு அல்லது வேறேதேனும் விதமாக அதற்கு உரித்தாக்கப்படக்கூடிய ஏதேனும் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனங்களை இந்தச் சட்டத்தின் நோக்கத்துக்காக கூட்டுத்தாபனத்தின் தற்போதைக்கு வலுவிலுள்ள விதிகளுக்கு அமையப்பெறுவதற்கும் வைத்திருப்பதற்கும் சட்டத்தில் இயலுமாதலும் ஆற்றலுடையதாதலும் வேண்டுமென்பதுடன், அத்தகைய எல்லா ஆதனங்களையும் விற்பதற்கும், ஈடுவைப்பதற்கும், குத்தகைக்குக் கொடுக்கவும், பரிமாறிக்கொள்ளவும், வேறு வகையில் கையுதிர்ப்பதற்கும் ஆன முழுத் தத்துவத்தைக் கொண்டிருத்தலும் வேண்டும்.

கூட்டுத்தாபனம் அசைவுள்ள அல்லது அசைவற்ற ஆதனங்களை வைத்திருக்கலாம்.

10. கூட்டுத்தாபனத்தின் உறுப்பினரெவரும் கூட்டுத்தாபனத்தின் கடன்களையும், பொறுப்புக்களையும் கொடுத்துத் தீர்க்கும் நோக்கத்துக்காக அவரிடமிருந்து கூட்டுத்தாபனத்துக்கு வருமதியாகவிருக்கக்கூடியவாறான அத்தகைய உறுப்பினரிடமிருந்து செலுத்தப்படவேண்டிய தொகையை விஞ்சுகின்றதான ஏதேனும் உதவிதொகையைச் செலுத்துவதற்கு ஆளாதலாகாது.

உறுப்பினர்களின் பொறுப்புக்களின் வரையறை.

11. கூட்டுத்தாபனம் கலைக்கப்படுவதன்மீது அதன் எல்லாக் கடன்களும் மற்றும் பொறுப்புக்களும் தீர்க்கப்பட்டதன் பின்னர் எத்தகையதுமான ஏதேனும் ஆதனம் எஞ்சியிருப்பின் அத்தகைய ஆதனம் கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிக்கப்படுதலாகாது. கூட்டுத்தாபனத்தின் குறிக்கோள்களை ஒத்த குறிக்கோள்களைக் கொண்டதும் அல்லது கொண்டனவும், ஏதேனும் வருமானத்தை அல்லது இலாபத்தை அதன் அல்லது அவற்றின் உறுப்பினர்களிடையே பகிர்ந்தளிப்பதிலிருந்து விதிகளினால் தடைசெய்யப்பட்டதும் அல்லது தடைசெய்யப்பட்டனவுமான வேறு ஏதேனும் நிறுவசத்திற்கு அல்லது வேறு எவையேனும் நிறுவனங்களுக்குக் கொடுக்கப்படுதல் அல்லது கைமாற்றப்படுதல் வேண்டும். அத்தகைய நிறுவகம் அல்லது நிறுவனங்கள் கூட்டுத்தாபனம் கலைக்கப்படுகையில் அல்லது அதற்கு நேர்முந்திய நிலையில் கூட்டுத்தாபனத்தின் உறுப்பினர்களினால் தீர்மானிக்கப்படுதல் வேண்டும்.

கலைப்பின் போது எஞ்சியுள்ள ஆதனம்.

12. (1) பணிப்பாளர்கள் சபையானது கூட்டுத்தாபனத்தால் பெறப்பட்டு செலவிடப்பட்ட எல்லாப் பணங்களும் பற்றிய முறையான கணக்குகளை வைத்திருக்கச் செய்தல் வேண்டும்.

கணக்குகளும் கணக்காய்வும்.

(2) கூட்டுத்தாபனத்தின் நிதியாண்டு பஞ்சாங்க ஆண்டாதல் வேண்டும்.

(3) கூட்டுத்தாபனத்தின் கணக்குகள் ஒவ்வொன்றும் ஒரு முறையாவது பணிப்பாளர்கள் சபையினால் நியமிக்கப்படும் 5 கணக்காய்வாளர் ஒருவரால் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டோராதல் பரிசோதனை செய்யப்பட்டு கணக்காய்வு செய்யப்படுதல் வேண்டும்.

13. கூட்டுத்தாபனத்தின் இலச்சினையானது, தவிசாளர் அல்லது பணிப்பாளர் சபையின் உறுப்பினர் இருவர் முன்னிலை யிலன்றி எத்தகையதுமான சாசனம் எதிலும் பொறிக்கப்படு தலாகாதென்பதுடன், அவர்கள் தாம் சமுகமாயிருந்தமைக்குச் சான்றாக அச்சாசனத்தில் அவர்களது பெயர்களை எழுதிக் கையொப்பமிடுதல் வேண்டும். அப்படி கையொப்பமிடுதல் எவரேனுமான் சாட்சியாக கையொப்பமிடுவதினின்றும் 15 தனிவேறானதாதல் வேண்டும்.

கூட்டுத்தாப னத்தின் இலச்சினை.

14. இச்சட்டத்தில் அடங்கியுள்ளதெதுவும் குடியரசின் உரிமை களையேனும், ஏதேனும் அரசியல் அல்லது கூட்டிணைக்கப்பட்ட குழுவின் உரிமைகளையேனும், இச்சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வர்களும், அவர்கள் மூலம், அவர்களிலிருந்து அல்லது அவர் களின்கீழ் உரிமைகோருபவர்களும் தவிர்ந்த வேறு எவரேனும் ஆட்களின் உரிமைகளையேனும் பங்கப்படுத்தலோ அல்லது பாதித்தலோ ஆகாது.

குடியரசினதும் மறுபாரினதும் உரிமைகளைப் பேணுதல்.

15. இச்சட்டத்தின் சிங்கள, தமிழ் உரைகளுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், சிங்கள உரையே மேலோங்கி 25 நிற்பதல் வேண்டும்.

ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரை மேலோங்கி நிற்பதல்.

பாராளுமன்றத்தின் சட்டமூலங்களினதும் சட்டங்களினதும் தமிழ்ப் பிரதிகளின் வருடாந்த சந்தா (உள்நாடு) ரூபா 1,387 : (வெளிநாடு) ரூபா 1,849 : ஒவ்வோராண்டும் திசெம்பர் மாதம் 15 ஆந் தேதிக்கு முன் எதிர்வரும் ஆண்டுக்கான சந்தாப்பணம் அத்தியட்சகர், அரசாங்க வெளியீட்டலுவலகம், அரசாங்க தகவல் திணைக்களம், இல. 163, கிருலபனை மாவத்தை, பொல்ஹேன் கொடை, கொழும்பு 05 என்ற விலாசத்திற்கு அனுப்பப்பட வேண்டும்